

1. Receipts and Payments Account is a

- (A) Personal Account (B) Real Account
(C) Nominal Account (D) Impersonal Account

வரவு-செலவு கணக்கு என்பது

- (A) ஆள்சார் கணக்கு (B) சொத்து கணக்கு
(C) பெயரளவு கணக்கு (D) ஆள்சாராக் கணக்கு

2. Income and Expenditure Account is a

- (A) Nominal Account (B) Real Account
(C) Personal Account (D) Impersonal Account

வருமானம் மற்றும் செலவின கணக்கு என்பது

- (A) பெயரளவுக் கணக்கு (B) சொத்துக் கணக்கு
(C) ஆள்சாராக் கணக்கு (D) ஆள்சாராக் கணக்கு

3. Outstanding expense is generally

- (A) An asset (B) A liability
(C) Capital Expenditure (D) Capital gain

கொடுபட வேண்டிய கூலி என்பது

- (A) சொத்துகள் (B) பொறுப்புகள்
(C) மூலதன செலவு (D) மூலதன வருமானம்

4. Prepaid expense at the beginning of a year will appear in the

- (A) Balance Sheet (B) Profit and Loss Account
(C) Receipt and Payment (D) Income and Expenditure

முன்கூட்டி செலுத்திய காப்பீடு எந்த கணக்கில் இடம்பெறும்?

- (A) இருப்புநிலைக் குறிப்பு (B) இலாப நட்டக் கணக்கு
(C) வரவு-செலவு கணக்கு (D) வருமானம் மற்றும் செலவின கணக்கு

5. Central Co-operative Bank is established at

- (A) Villages (B) District headquarters
(C) State headquarters (D) Urban areas

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?

- (A) கிராமம் (B) மாவட்ட தலைமையிடம்
(C) மாநில தலைமையிடம் (D) நகர்ப்புறம்

6. In a Co-operative Society, the shares of a member

- (A) Can be transferred (B) Can be repaid
(C) Can not be repaid (D) Can be waived

கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தினர் பங்கு என்பது

- (A) மாற்றக் கூடியது (B) திருப்பி வழங்கக் கூடியது
(C) திருப்பி வழங்க முடியாதது (D) தள்ளுபடி செய்வது

7. Reserve fund is created out of Net Profit

- (A) Not less than 20% (B) Not less than 10%
(C) Not less than 25% (D) Not less than 30%

நிகர இலாபத்தில் காப்புநிதி ஒதுக்கீடு எத்தனை சதவிகிதம்

- (A) 20% க்கு குறையாமல் (B) 10% க்கு குறையாமல்
(C) 25% க்கு குறையாமல் (D) 30% க்கு குறையாமல்

8. The day book should be balanced

- (A) Every day (B) Every Friday
(C) Every Month (D) Every week

தினப்பேரேடு முடிவு கட்டப்படுவது

- (A) தினமும் (B) ஒவ்வொரு வெள்ளிக்கிழமை
(C) ஒவ்வொரு மாதமும் (D) ஒவ்வொரு வாரமும்

9. Closing stock is valued at

- (A) Cost price or market price whichever is lower
(B) Cost price or market price whichever is higher
(C) Cost price
(D) Market price

இறுதி சரக்கிருப்பு மதிப்பிடுவது

- (A) அடக்கவிலை அல்லது சந்தை விலை எது குறைவோ அது
(B) அடக்கவிலை அல்லது சந்தை விலை எது அதிகமோ அது
(C) அடக்கவிலையில் மட்டும்
(D) விற்பனை விலையில் மட்டும்

10. If selling price is more than the book value of the asset on the date of sale, it is

- (A) Loss (B) An Income
(C) A Profit (D) An asset

ஒரு பொருளை புத்தகமதிப்புக்கும் அதிகமாக விற்கும் பொழுது அது?

- (A) நட்டம் (B) வருமானம்
(C) இலாபம் (D) சொத்து

11. Depreciation arises due to
(A) Wear and tear of the Asset (B) Fall in the market value of Asset
(C) Fall in the value of money (D) Increase the value of assets

தேய்மானம் ஏற்படுவது

- (A) சொத்துக்களை பயன்படுத்தும் போது
(B) சொத்துக்களின் விற்பனை விலை குறையும் போது
(C) பண மதிப்பு குறையும் போது
(D) சொத்துக்களின் விலை உயரும் போது

12. Bank overdraft is a
(A) Current liability (B) Current asset
(C) Liquid asset (D) Nominal Assets

வங்கி மேல்வரைப் பற்று என்பது

- (A) நடப்பு பொறுப்பு (B) நடப்பு சொத்து
(C) நீர்ம சொத்து (D) பெயரளவு சொத்து

13. Sale of furniture is an example for
(A) Cash receipt (B) Cash payment
(C) Capital receipt (D) Capital Payment

தளவாடங்கள் விற்பனை என்பது

- (A) ரொக்க வரவு (B) ரொக்க செலவு
(C) மூலதன வரவு (D) மூலதன செலவு

14. The cash book records
(A) Cash payments (B) Cash receipts
(C) Cash receipts and payments (D) Liabilities and Assets

ரொக்க ஏட்டில் பதிவது

- (A) ரொக்க செலவினம் (B) ரொக்க வரவினம்
(C) ரொக்க வரவினம் மற்றும் செலவினம் (D) பொறுப்புகள் மற்றும் சொத்துகள்

15. When goods are purchased for cash the entry will be recorded in the
(A) Purchase book (B) Journal
(C) Cash book (D) Sales book

ஒரு பொருளை ரொக்க கொள்முதல் செய்யும்பொழுது எந்த ஏட்டில் பதிவது?

- (A) கொள்முதல் பதிவேடு (B) குறிப்பேடு
(C) ரொக்க புத்தகம் (D) விற்பனை புத்தகம்

16. The balance of cash book indicates
(A) Net Income (B) Cash in hand
(C) Cash at bank (D) Difference between debtors and creditors

ரொக்க ஏட்டில் முடிவு கட்டப்படும் தொகை

- (A) நிகர வருமானம்
(B) ரொக்க கையிருப்பு
(C) வங்கி ரொக்கம்
(D) கடனாளிக்கும் கடனீந்தோர்க்கும் உள்ள வித்தியாசம்

17. If a cheque sent for collection is dishonoured the debit is given to
(A) Suppliers A/C (B) Bank A/C
(C) Customers A/C (D) Personal A/C

காசோலை அவமதிப்பு செய்யும்பொழுது பற்று செய்ய வேண்டிய கணக்கு

- (A) சரக்கு அளிப்போர் கணக்கு (B) வங்கி கணக்கு
(C) வாடிக்கையாளர் கணக்கு (D) ஆள்சார் கணக்கு

18. Transactions are recorded from the source documents for the first time in the
(A) Cash Book (B) Ledgers
(C) Journal (D) Balance Sheet

வரவு செலவு இனங்கள் முதலில் பதியப்படும் ஏடு

- (A) ரொக்கப் புத்தகம் (B) பேரேடு
(C) குறிப்பேடு (D) இருப்புநிலைக் குறிப்பு

19. Cash book always shares
(A) Credit balance (B) Equal balance
(C) Debit balance (D) Cash balance

ரொக்க புத்தகம் வெளிப்படுவது

- (A) வரவு இருப்பு (B) சம இருப்பு
(C) பற்று இருப்பு (D) ரொக்க இருப்பு

20. Bank Reconciliation statement is prepared by the
(A) Bank (B) Creditors of a business
(C) Customer of a bank (D) Debtor of a business

வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிப்பது

- (A) வங்கி (B) கடனீந்தோர்
(C) வாடிக்கையாளர் (D) கடனாளிகள்

21. Under straight line method, rate of depreciation is calculated
(A) original cost (B) lease value
(C) cost price (D) selling price

நேர்கோட்டு முறையில் தேய்மானம் கணக்கிடுவது

- (A) உண்மை விலையில் (B) குத்தகை விலையில்
(C) அடக்கவிலையில் (D) விற்பனை விலையில்

22. A Bank pass book is a copy of
(A) the cash column of a customer's cash book
(B) the bank column of a customer's cash book
(C) the customer's account in the bank's ledger
(D) cash book

வங்கி செல்லுப் புத்தகம் (பாஸ் புக்) என்பது

- (A) வாடிக்கையாளரின் ரொக்கம் புத்தகம்
(B) வங்கி ரொக்க புத்தகம்
(C) வங்கியில் உள்ள வாடிக்கையாளரின் கணக்கு பேரேடு
(D) ரொக்க புத்தகம்

23. Bank overdraft is offered to
(A) Saving Bank Account
(B) Current Account
(C) Fixed Deposit Account
(D) Recurring Deposit Account

வங்கி மேல்வரைப் பற்று கணக்கு அனுமதிக்கப்படுவது

- (A) சேமிப்பு கணக்கு
(B) நடப்பு கணக்கு
(C) நிரந்தர வைப்புக் கணக்கு
(D) தொடர் வைப்பு கணக்கு

24. Trial Balance is prepared to find out the
(A) Profit or Loss (B) Financial Position
(C) Arithmetical Accuracy of the Accounts (D) Fraud and Errors

இருப்பு சோதனை பட்டியல் எதைக் கண்டறிவது

- (A) இலாபம் அல்லது நட்டம் (B) நிதி நிலைமை
(C) கணக்கின் உண்மை தன்மை (D) மோசடிகளும் பிழைகளும்

25. Trading account is prepared to find out
(A) Gross Profit or Loss (B) Net Profit or Loss
(C) Financial Position (D) Fraud

வியாபார கணக்கு எதை கண்டறிவதற்காக தயாரிப்பது

- (A) மொத்த இலாபம் அல்லது நட்டம் (B) நிகர இலாபம் அல்லது நட்டம்
(C) நிதி நிலைமை (D) மோசடிகள்

26. Assets which could be easily and quickly encashed are called
- (A) Fixed asset (B) Floating asset
(C) Liquid asset (D) Intangible assets

கீழ்க்கண்ட சொத்துகளில் பணமாக எளிதில் மாற்றக் கூடியது எது?

- (A) நிலையான சொத்துகள் (B) மிதக்கும் சொத்துகள்
(C) நீர்ம சொத்துகள் (D) கண்ணுக்கு புலனாகாத சொத்துகள்

27. If a cheque issued by us is dishonoured, the credit is given to
- (A) Suppliers a/c (B) Bank a/c
(C) Customers a/c (D) Personal a/c

நிறுவனத்தின் காசோலை அவமதிப்பு செய்யும் பொழுது பற்று செய்ய வேண்டிய கணக்கு

- (A) சரக்கு அளிப்போர் கணக்கு (B) வங்கி கணக்கு
(C) வாடிக்கையாளர் கணக்கு (D) ஆள்சார் கணக்கு

28. Returns inwards are deducted from
- (A) Purchases (B) Sales
(C) Purchase return (D) Sales return

விற்பனை திருப்பம் கழிக்கவேண்டிய இனம்

- (A) கொள்முதல் (B) விற்பனை
(C) கொள்முதல் திருப்பம் (D) விற்பனை திருப்பம்

29. The Profit and Loss account shows
- (A) Financial Position of the concern (B) Net Profit or Net Loss
(C) Gross Profit (D) Gross Loss

இலாப நட்ட கணக்கு மூலம் வெளிப்படுவது

- (A) நிறுவனத்தின் நிதி நிலைமை (B) நிகர இலாபம் அல்லது நிகர நட்டம்
(C) மொத்த லாபம் (D) மொத்த நட்டம்

30. Closing stock is shown in
- (A) Profit and Loss account (B) Trading account and Balance Sheet
(C) Trading account only (D) Balance Sheet only

இறுதி சரக்கிருப்பு காண்பிக்கப்படுவது

- (A) இலாப நட்ட கணக்கு
(B) வியாபார கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு
(C) வியாபார கணக்கு மட்டும்
(D) ஆஸ்தி பொறுப்பு பட்டியல் மட்டும்

31. Gross profit is transferred to
(A) Capital account (B) Profit and Loss account
(C) Balance Sheet (D) Trading account

மொத்த இலாபம் மாற்றப்படுவது

- (A) மூலதன கணக்கு (B) இலாப நட்ட கணக்கு
(C) ஆஸ்தி பொறுப்பு கணக்கு (D) வியாபார கணக்கு

32. Depreciation means
(A) Capital Loss (B) Capital Gain
(C) Gross Profit (D) Net Profit

தேய்மானம் என்பது

- (A) மூலதன நட்டம் (B) மூலதன இலாபம்
(C) மொத்த இலாபம் (D) நிகர இலாபம்

33. If selling price is less than the book value of the asset, it denotes
(A) Loss (B) Capital Profit
(C) Expenditure (D) Income

புத்தக விலையை விட விற்பனைவிலை குறைவாக இருப்பது

- (A) நட்டம் (B) மூலதன வருமானம்
(C) செலவினம் (D) வருமானம்

34. Bad debt means
(A) debts which cannot be recovered
(B) debts which can be collected is long term
(C) debts which can be collected is short term
(D) loan waived

வராக்கடன் என்பது

- (A) வசூலிக்க முடியாத கடன்கள் (B) நீண்ட காலத்தில் வசூலிக்க கூடியது
(C) குறுகிய காலத்தில் வசூலிக்க கூடியது (D) கடன்கள் தள்ளுபடி செய்வது

35. Rule 103 indicates that
(A) levy of audit fees and FR cost demand
(B) audit certificate
(C) schedule of defects
(D) auditors certificate

கூட்டுறவு சங்கங்களின் விதி 103 குறிப்பிடுவது

- (A) தணிக்கைக் கட்டணம் மற்றும் அடிப்படை விதிக் கட்டணம்
(B) தணிக்கை சான்று
(C) தணிக்கை குறைகள்
(D) தணிக்கையாளர் சான்று

36. Special report is sent to Joint Director of Cooperative Audit

- (A) if stock deficit is between 2 lakh to 5 lakhs
- (B) if stock deficit with in 2 lakh
- (C) if stock deficit is above 5 lakh
- (D) if stock deficit is above 8 lakh

கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநருக்கு தனி அறிக்கை எதற்காக அனுப்பப்படும்

- (A) இருப்புக் குறைவு இரண்டு லட்சத்துக்கு மேல் ஐந்து லட்சத்திற்குள்
- (B) இருப்புக் குறைவு இரண்டு லட்சத்திற்குள்
- (C) இருப்புக் குறைவு ஐந்து லட்சத்துக்கு மேல்
- (D) இருப்புக் குறைவு எட்டு லட்சத்திற்கு மேல்

37. Investment means

- (A) Assets
- (B) Liability
- (C) Income
- (D) Expenditure

முதலீடு என்பது

- (A) சொத்து
- (B) பொறுப்பு
- (C) வருமானம்
- (D) செலவினம்

38. From the following find out Current Liability

- (A) Deposits and Borrowings
- (B) Bills Receivable
- (C) Prepaid Expenses
- (D) Sundry Debtors

கீழ்க்கண்டவற்றில் எது நடப்பு பொறுப்பு என்பதை கூறுக.

- (A) வைப்புகள் மற்றும் கடன்கள்
- (B) உண்டியல் வரவேண்டியது
- (C) முன்கூட்டி செலுத்திய செலவினம்
- (D) பற்பல கடனாளிகள்

39. Valuation means

- (A) Valuation of Assets
- (B) Valuation of Liability
- (C) Valuation of Assets and Liability
- (D) Valuation of Profit and Loss

மதிப்பீடு என்பது

- (A) சொத்துகள் மதிப்பீடு
- (B) பொறுப்புகள் மதிப்பீடு
- (C) சொத்து மற்றும் பொறுப்புகள் மதிப்பீடு
- (D) இலாப நட்ட மதிப்பீடு

40. Goodwill is a

- (A) Intangible asset
- (B) Fixed asset
- (C) Floating asset
- (D) Liquid asset

நற்பெயர் என்பது

- (A) கண்ணுக்கு புலனாகாத சொத்து
- (B) நிலையான சொத்து
- (C) மிதக்கும் சொத்து
- (D) நீர்ம சொத்து

ROUGH WORK

ROUGH WORK